

ආයතනයේ නම - දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලය මාතලේ

පාර්ලිමේන්තුවේ රජයේ ගිණුම් පිළිබඳ කාරක සභාව විසින් සභාගත කරන ලද  
චාර්තා සම්බන්ධයෙන් ස්ථාවර නියෝග අංක 119(4) යටතේ ගරු අමාත්‍යවරයාගේ  
නිරීක්ෂණ හා ගනු ලබන පියවර පාර්ලිමේන්තුව වෙත ඉදිරිපත් කිරීම.

නிறுவනத்தின் பெயர் - மாவட்ட செயலகம், மாத்தளை  
பாராளுமன்றத்தின்அரசு கணக்குகள் தொடர்பான குழு சமர்ப்பித்த  
அறிக்கைகள் தொடர்பாக நிலையியற் கட்டளை இல 119(4) ன் கீழ் கௌரவ  
அமைச்சரினால் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகள் மற்றும்  
மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்தல்.

Name of the institution - District Secretariat Matale  
Submission of observations of hon. Minister and steps taken with regard to  
the reports tabled by the committee on public Accounts of standing order  
No.119(4)

நாடாளுமன்ற வெளியீட்டுத் தொடர் இல - 183

நிறுவனத்தின் பெயர் - மாவட்ட செயலகம் மாத்தளை

குழுவால் கண்டறியப்பட்ட குறைபாடுகள்	குறைபாடுகள் /தற்போதைய நிலையைசரிசெய்ய நிறுவனம் எடுத்த நடவடிக்கைகள்
<p>வாகனம் செயலிழந்து 6 மாதங்களுக்கு உட்பட்ட காலத்திற்குள் முறைகேடுகள் இடம் பெற்றிருக்கவில்லை.</p>	<p>விடயம் தொடர்பாக இல. 53-7240 வாகனம் 09.06.2021 திகதி ஏலத்தில் விடப்பட்டு ஏல மதிப்புப் தொகை ரூ.1,426,000.00 அரசு கணக்கில் வரவு வைக்கப்பட்டது.</p> <p>இதுவரை குறிப்பிட்ட காலத்திற்குள் செயலிழந் வாகனங்கள் எதுவும் இல்லை.</p>
<p>நி.ஒ. 94(1) இன் படி, செலவினங்களுக்கா ஒதுக்கீட்டுத் தொகை ஒதுக்கப்பட்ட வரம்பை விஞ்சும் வகையில் கடனாக ஏற்படுத்தப்பட்டிருந்தது..</p>	<p>இது 2020 ஆம் ஆண்டில் நடந்த தவறு மற்றும் 2021 ஆம் ஆண்டில் ஒதுக்கீடு வரம்பை விஞ்சுவதற்கு கடன்கள் எட்டப்படவில்லை.</p> <p>2022 ஆம் ஆண்டில்,ஒதுக்கீடு வரம்பை விஞ்சுவதற்கு கடன்கள் எதுவும் இல்லை.</p>

அனுமதிக்கப்பட்ட வரம்பை விஞ்சி  
பணியாளர்கள் பணிக்கமர்த்தப்  
பட்டிருந்தனர்.

அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்குள்  
பணியாளர்களை நிர்வகிக்க உரிய  
இடமாற்றங்கள் செய்யப்பட்டு,  
தேவையின் அடிப்படையில்  
புதியவெற்றிடங்களை  
உருவாக்குவதற்கான ஏற்பாடுகள்  
செய்யப்பட்டன.

சாரதி, அலுவலக உதவியாளர்,  
முகாமைத்துவ சேவை,  
உத்தியோகத்தர்கள், குறிப்பிட்ட  
வரம்பிற்குள் நிர்வகிக்கப்பட்டு  
வருகின்றனர்..

சேவை மூப்பு அடிப்படையில்  
பணியமர்த்தப்பட்ட உதவி பணிப்பாளர்  
எனும் புதிய பதவியை உருவாக்கக்  
கோரி முகாமைத்துவ சேவைகள்  
திணைக்களத்துக்கு கோரிக்கை ஒன்று  
முன்வைக்கப்பட்டுள்ளது.

சிங்கள - தமிழ் மொழி பெயர்ப்பாளர்  
பதவியை நீக்கி ஆங்கில - சிங்கள  
பதவியை உருவாக்குமாறு  
முகாமைத்துவ சேவைகள்  
திணைக்களத்திற்கு கோரிக்கை  
முன்வைக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் கொள்கை  
தீர்மானத்திற்கு அமைய  
பணியமர்த்தப்பட்ட அபிவிருத்தி  
உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையே  
உபரியாக உள்ளதுடன் எதிர்காலத்தில்  
அரசாங்கம் வழங்கும் முடிவின்  
அடிப்படையில் நடவடிக்கை



கணக்காய்வாளர் நாயகத்தினால்  
பந்திகளில் சுட்டிக்காட்டப்பட்டிருந்த  
குறைபாடுகள்/பிழைகள்  
சரிசெய்யப்படவில்லை.

கணக்காய்வு விசாரணைகள் மூலம்  
சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள்  
தொடர்பாக அனைத்து பிரதேச  
செயலாளர்களுக்கும் அறிவிட்டப்  
பட்டுள்ளதுடன், மாவட்ட  
செயலகத்தின் அனைத்து உயர்  
உத்தியோகத்தர் களுக்கும் உள்ளக  
அறிக்கை மூலம்  
அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட மற்றும் பிரதேச செயலக  
மட்டங்களில் காலாண்டுக்கு  
ஒருமுறை நடத்தப்படும் கணக்காய்வு  
முகாமைத்துவக் குழுக்கள் ஊடாக  
கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட்ட  
சகல பகுதிகள் தொடர்பான  
விடயங்கள் பற்றி கலந்துரையாடி  
அது தொடர்பாக தேவையான  
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.  
மேலும், உள்ளக கணக்காய்வுப் பிரிவு  
வலுவூட்டப்பட்டு கணக்காய்வு மூலம்  
சுட்டிக்காட்டப்படும் குறைபாடுகள்  
சரிசெய்யப்படுகின்றனவா? என்பது  
பற்றி மேற்பார்வை செய்யப்படும்



மாவட்டசெயலாளர்  
மாவட்டசெயலகம்  
மாத்தளை

Thilakaratne



பிரதான கணக்காளர்  
மாவட்டசெயலகம்  
மாத்தளை

M.A. PRIYANGA MILAJITH  
Chief Accountant

செயலாளரின் பரிந்துரை

மாவட்ட செயலாளரினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதுடன் அடையாளம் காணப்பட்ட குறைபாடுகளுக்கு தனிப்பட்ட கவனம் செலுத்தி அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட செயலாளரிற்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.




நீல் பண்டார ஹபுஹின்ன  
செயலாளர்,

**Neel Bandara Hapuhinne**  
Secretary  
Ministry of Public Administration, Home Affairs,  
Provincial Councils & Local Government  
Home Affairs Division

பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு.

அமைச்சரின் பரிந்துரைகள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

அரசாங்க கணக்குக் குழு மூலம் மாவட்ட செயலாளரிற்கு வழங்கப்பட்டிருக்கும் ஆலோசனைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, அக்குறைபாடுகள் மீண்டும் ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க அமைச்சரின் செயலாளருக்கு நான் அறிவுறுத்தியுள்ளதுடன், அச்செயற்பாடுகள் மூலம் 2023 ஆம் ஆண்டிற்குள் அதன் அடைவ மட்டத்திலிருந்து உயர் மட்டத்தை எட்ட முடியும் என்று எதிர்பார்க்கின்றேன்.



கௌரவ தினேஸ் குணவர்தன (பா.உ.)

பிரதம அமைச்சர் மற்றும் பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்.